



தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005

தமிழ்நாடு தகவல் ஆணையம்

எண்.2, தியாகராயர் சாலை, (ஆலையம்மன் கோவில் அருகில்), எல்டாம்ஸ் ரோடு சந்திப்பு,
தேனாம்பேட்டை-600 018. தொலைபேசி எண்.243447590

ஆணை நாள் 13.09.2019

முன்னிலை

**திரு.இரா.தட்சிணாமூர்த்தி, பி.எஸ்.ஸி., பி.எல்.,
மாநில தகவல் ஆணையர்**

வழக்கு எண். SA 7681/SCIC/2018

திரு A. முருகேசன்

..

மேல்முறையீட்டாளர்

/எதிர்

பொதுத் தகவல் அலுவலர்,
கண்காணிப்பாளர்,
மாவட்ட வன அலுவலர் அலுவலகம்,
தருமபுரி வனக்கோட்டம்,
தருமபுரி.

பொது அதிகார அமைப்பு

ஆணை

இவ்வழக்கில் இவ்வாணையத்தால் இன்று (13.09.2019) நடத்தப்பட்ட விசாரணைக்கு மனுதாரர் திரு A. முருகேசன் ஆஜரானார். பொது அதிகார அமைப்பின் சார்பாக திரு செ. காசிராமன், கண்காணிப்பாளர் மாவட்ட வன அலுவலர் அலுவலகம், தருமபுரி வனக்கோட்டம், தருமபுரி ஆஜரானார்.

2. மனுதாரர், தகவல் பெறும் உரிமைச் சட்டம், 2005 பிரிவு 6(1)-ன்கீழ் 23.06.2018 தேதியிட்டு மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளருக்கு அனுப்பிய மனுவில் தான் 2006 எப்ரல் முதல் 2009 நவம்பர் வரையில் பாதுகாக்கப்பட்ட வனஎல்லையான ஒகேனக்கல் வன சரகத்தில் உள்ள வனவிலங்குகளைப் பாதுகாப்பதற்காக வேட்டைத்தடுப்புக் காவலராக 3 ஆண்டு காலமாக ஒரே பணியைச் செய்துள்ளதாகவும், முழுமையான பணியாளராக பணிபுரிந்த வந்ததாகவும், தனது பணியைப் பாராட்டி வன இலாகா அதிகாரிகளும் தனது அவ்வப்போது சான்றிதழ்களும் வழங்கியுள்ளதாகவும், தனக்கு சம்பளப்பட்டியலும் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்து தனக்கு நிரந்தர வனக்காவலர் பணி வழங்க நடவடிக்கை எடுக்குமாறு தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து 4 முறை மேல்முறையீடு செய்தும் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லையென்றும் தெரிவித்துள்ளார். இம்மனு பிரிவு 6(3)ன் கீழ் தருமபுரி வனக்கோட்ட மாவட்ட வன அலுவலருக்கு மனுதாரருக்கு உரிய தகவல் வழங்குமாறு தெரிவித்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு பொதுத் தகவல் அலுவலர் ந.க.எண். 4971/2018/தி நாள் 30.07.2018 என்ற கடிதத்தின் வாயிலாக தகவல் தெரிவித்துள்ளார். இம்மனுதாரரின் பணக்கணக்கு தாளின் அடிப்படையில் செப்டம்பர் 2006 முதல் அக்டோபர் 2009 வரை வேட்டைத் தடுப்புக்காவலராக பணிபுரிந்துள்ளார் என்றும், அவர் தொடர்ந்து பணிபுரியவில்லையென்ற காரணத்தால் இவருடைய பெயர் முதுநிலை பட்டியலில் சேர்க்கப்படாததால் இவருக்கு நிரந்தர வனக்காவலர் பணி வழங்க இயலவில்லையென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பதிலில் திருப்தியடையாத மனுதாரர் 06.08.

தேதியிட்டு மேல்முறையீட்டு மனு ஒன்றினை மேல்முறையீட்டு அலுவலருக்கு அனுப்பியுள்ளார். மேல்முறையீட்டு அலுவலரிடமிருந்து எந்தவித பதிலும் பெறப்படாத நிலையில் ஆணையத்திற்கு இரண்டாம் மேல்முறையீட்டு மனுவினை அனுப்பியுள்ளார். அதன்பேரில் இவ்வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது.

3. மேற்கூறியவற்றை பரிசீலனை செய்கையில் மனுதாரர் தனது தகவல் பெறும் உரிமைச் சட்ட மனுவில் கோரியிருப்பது ஆவணமோ அல்லது ஏதேனும் கோப்பின் நகல்களோ அல்ல. அவர் தான் ஏற்கனவே செய்துவந்த தற்காலிக வேட்டைத்துப்புக் காவலர் பணியின் அடிப்படையல் தனக்கு நிரந்தர வனக்காவலர் பணி வழங்குமாறு கோரியுள்ளார். அவரது கோரிக்கை குறைதீர்க்கும் வகையில் அமைந்தள்ளதை ஆணையத்தால் நன்கு அறியமுடிகிறது. குறைதீர்ப்பது என்பது தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் வரம்பிற்கு அப்பாற்பட்டதாகும். மனுதாரர் நடவடிக்கை எடுக்க அதிகாரம் அளிக்கப்பட்டுள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அணுகுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார். எனவே மனுதாரரின் கோரிக்கையானது தகவல் பெறும் உரிமைச்சட்ட வரம்பிற்குள் அமையவில்லையென்பதால் இவ்வழக்கு ஆணையத்தால் நிராகரிக்கப்படுகிறது.

ஓம்/-ஆர். தட்சிணாமூர்த்தி)
மாநில தகவல் ஆணையர்

//ஆணைப்படி//

உதவிப்பதிவாளர்

வழக்கு எண். SA 7681/SCIC/2018

பெறுநர்

பொது அதிகார அமைப்பு

பொதுத் தகவல் அலுவலர்/

கண்காணிப்பாளர்,

மாவட்ட வனஅலுவலர் அலுவலகம்,

தருமபுரி வனக்கோட்டம்,

தருமபுரி.

மனுதாரர்

திரு A. முருகேசன்,

போடூர் கிராமம், பொன்னாகரம் வட்டம்,

தருமபுரி மாவட்டம் 636 810